

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான மகிழ்ச்சியின் நாளில் இறை சன்னிதியில் கூடியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

மகிழ்வினை உடன் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அது இரட்டிப்பாகி பெரும் மகிழ்வாக மாறுகிறது. தேவையில் இருப்போருக்கு உதவும் போதும் மகிழ்வு இரட்டிப்பாகிறது. பகிர்தலால் மகிழ்ச்சிப் பரவுகிறது. இதுவே இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது. இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் மகிழ்ச்சியின் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இந்த மகிழ்வினை நிபந்தனை களோடு இறைவன் தருவதில்லை. அவருடைய வருகை எல்லையற்ற, நிபந்தனையற்ற மகிழ்ச்சியை நமக்குத் தருகின்றது.

நம்முடன் வாழும் மாந்தர்கள் இயற்கைச் சீற்றங்களினாலோ அல்லது ஏதேனும் ஒரு நிலையில் துன்புறும் போது ஓடோடிச் சென்று உதவுகிறோம். இல்லாதவர்களுக்கு இருப்பதைப் பகிர்ந்தளிக்கின்றோம். இது போன்ற செயல் துன்பத்திலும் ஒரு உண்மையான மகிழ்வை ஏற்படுத்துகின்றது. பகிர்வின் தன்மை வெளிப்படுகின்றது. இந்தப் பகிர்வுகளின் மகிழ்ச்சியும் ஈடுபாடும் நம் வாழ்வில் துன்ப, துயர வேளைகளில் மட்டுமல்லாது எல்லா நேரங்களிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்திருவருகைக் காலத்தில் இயேசு நம் நாவில் இருந்து செயலாற்றவும், தேவையில் இருப்போருக்கு உதவிடவும், தத்தம் பணிகளை நேர்மையுடன் செய்திடவும், சுயநலன்களை மறந்து பிறர் நலம் பேணும் ஆற்றல் இறையிடம் வேண்டி இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

அன்பார்ந்தவர்களே! இஸ்ரவேலின் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நமது எண்ணங்கள், ஏக்கங்கள், தேவைகள் அனைத்தையும் அவரே அறிந்துள்ளார். அவற்றை நிறைவேற்றும் வல்லமை உடையவரும் அவரே. எனவே மகிழ்ந்து களிகூருங்கள் என்ற இறைவாக்கினர் செப்பனியா நூலின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இஹவேண்டல் என்பது புகழ்ச்சியும், நன்றியும் கலந்ததாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்லாது கடவுளுக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது மகிழ்வும் இறை அமைதியும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறும் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் நன்றியோடு சூடிய இறைவேண்டலினால் தாங்கள் பெற்றுக் கொண்ட மகிழ்வையும், இறை அமைதியையும் பிறரோடும் பகிர்ந்து கொள்ளும் வல்லமை மிகுந்த இறை சமூகம் உருவாக்கிட வரம் தர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அனைத்துலகின் அரசரே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி ஆடம்பர நிகழ்வாகக் கருதிடாமல், ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தை செலுத்தி சாதி, மதி, இன வேறுபாடுகளின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்று பகர்ந்திட வரம் தர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா! தொற்று நோயினால் தமது குடும்ப அங்கத்தினரையும், உற்றார், உறவினர்களையும் இழந்து தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதலைத் தந்திடவும், இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. படைப்பின் சிகரமாய் மனிதனைப் படைத்த இறைவா! படைப்புகள் அனைத்தையும் ஆண்டு கொள்ளச் செய்து, படைப்பின் மேன்மையை உணர்த்தினீர், ஆனால் நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்து, இயற்கையை நாங்கள் நேசிக்கவும் பாதுகாக்கவும் வரும் தலைமுறைக்கு நல்ல தேசத்தைக் கொடுத்திடவும் உமதருளைப் பொழிய வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com